

லங்கா லேலன்ட் (பிறைவேட்) லிமிட்டெட் - 2022/2023

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

லங்கா லேலன்ட் (பிறைவேட்) லிமிட்டெட் 2023 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திக்தியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழுப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2023 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரச அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாரானுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக நான் அபிப்பிராயம் ஒன்றை வெளியிடவில்லை. எனது அறிக்கையின் மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றை வழங்குவதற்குப் போதிய மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ள எனக்கு முடியாமல் இருந்தது.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அபிப்பிராயம் ஒன்றை வெளியிடவில்லை.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலர்த்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இனங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கட்டுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டுறையை, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளக்க கட்டுப்பாட்டிலான எல்லை மீற்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளக்க கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளக்க கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டில் பணிக்கொடை ரூபா 1,514,896 தொகையொன்று ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான தேவையான அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படாமையால் அப் பெறுமதியின் சரியான தன்மையை கணக்காய்வின்போது உறுதி செய்வதற்கு முடியவில்லை.	ஓய்வுதிய மற்றும் வழங்குவதற்கான செய்யப்பட்டு 2023.09.11 அன்று நடைபெற்ற கணக்காய்வுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு, தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.	ஊழியர்களுக்கு சேமலாப நிதி பணிக்கொடை வழங்குவதற்கான செய்யப்பட்டு வருகின்றன. அன்று நடைபெற்ற குழுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு, தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
(ஆ)	மீளாய்வாண்டில் நிலையான வைப்பு முதலீடு ரூபா 83,431,594 ஆக இருந்ததுடன் வங்கியால் அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தல்களுடன் ஒப்பிடுகையில், ரூபா 13,498,955 ஆன வித்தியாசமொன்று அவதானிக்கப்பட்டது. அதன்படி, நிதி நிலைமைக்கூற்றில் முதலீடுகள்	இந்த முதலீடுகள் தொடர்பான அட்டவணைகளை வங்கி உறுதிப்படுத்தல்களுடன் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ரூபா 13,498,955 ஆன வித்தியாசத்திற்கு தேவையான	நிலையான வைப்புத்தொகையின் சரியான தன்மையை உறுதிப்படுத்திய பின்னர் உண்மையான மீதி கணக்கிடப்பட வேண்டும்.

	அந்தத் தொகையால் குறிப்பிடப்பட்டிருந்தன.	அதிகமாகக் கணக்குகளுக்கு இடையே மாற்றப்பட்ட ரூபா 93,442,034 ஆனது குறிப்புக்களுக்குரிய ஆதார ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படாமையால் உரிய நாளேட்டுப் பதிவுகளின் சரியான தன்மையை கணக்காய்வின்போது உறுதி செய்வதற்கு முடியவில்லை.	நாளேட்டுப் பதிவுகள் பணிப்பாளர் சபையின் பெறுவதற்கான செய்யப்பட்டு வருகின்றன.	பதிவுகளை பணிப்பாளர் ஒப்புதலைப் பற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
(இ)	மீளாய்வாண்டில் 37 நாளேட்டுப் பதிவுகள் மூலம் கணக்குகளுக்கு இடையே மாற்றப்பட்ட ரூபா 93,442,034 ஆனது குறிப்புக்களுக்குரிய ஆதார ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படாமையால் உரிய நாளேட்டுப் பதிவுகளின் சரியான தன்மையை கணக்காய்வின்போது உறுதி செய்வதற்கு முடியவில்லை.	2023.08.31 அன்று நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு அட்வணையைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.	உரிய நாளேட்டுப் பதிவுகள் மற்றும் நாளேட்டு வவுச்சர்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.	
(ஏ)	நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்களில் ரூபா 626,473 மதிப்புள்ள 58 ஏக்கர் காணியோன்று உள்ளடக்கப் பட்டிருந்தாலும், அந்த காணியின் சட்டப்பூர்வ உரிமை அல்லது நிலம் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கவில்லை.	இந்த காணியின் உறுதிப்பத்திரம் தற்போது இந்தியாவின் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வசம் உள்ளது. இந்த காணி லங்கா லேலண்ட் பணிப்பாளர் சபையினால் லங்கா அசோக் லேலண்ட் பொது கம்பனிக்கு மாற்றப்பட்டுள்ளது.	குறித்த காணியின் சட்டப்பூர்வ உரிமையையும் அனுபவத்தையும் நிறுவனத்திடம் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்	

1.5.2 கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படாத ஆவணச் சான்றுகள்

விடயம்	தொகை	சமர்ப்பிக்கப்படாத சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
வாகன மற்றும் செலவுகள்	வாடகை திருத்தச்	1,437,500	வாடகை ஒப்பந்தம் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதுடன், அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.	உரிய வாடகை கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவக்கை எடுக்கப்பட வேண்டும்.
கட்டிட வாடகை	120,000	வாடகை ஒப்பந்தத்திற்கான பணிப்பாளர் சபை அங்கீகாரம்	2023.08.31 அன்று நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதுடன், அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.	முறையான வாடகை ஒப்பந்தமொன்று உரிய செலவினங்களுக்காகப் பெறப்பட்டு கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் பேன்றவற்றுடன் இணங்காமை

**சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்கள்
போன்றவற்றுடனான
தொடர்பு**

இணங்காமைகள்

**முகாமைத்துவ
கருத்துரைகள்**

பரிந்துரைகள்

(அ) 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் 2.3 ஆம் பிரிவு	கம்பனியின் கூட்டினைந்த திட்டம் அதன் செயல் நடவடிக்கைத்திட்டம் மற்றும் வருடாந்த வரவு செலவுத் திட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும், இந்த நிறுவனம் இக்கம்பனி கூட்டினைந்த திட்டம், செயல் நடவடிக்கைத்திட்டம் மற்றும் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை தயாரித்திருக்கவில்லை.	இந்த நிறுவனம் ஆண்டுகளாக எந்த செயற்பாட்டு பணிகளையும் செய்யவில்லை. தற்போது, கூட்டினைந்த திட்டம் மற்றும் செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட நிறைவடைந்தவுடன் அவை அமைச்சிற்கு மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
(ஆ) 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் 6.6 ஆம் பிரிவு	சுற்றுறிக்கையின்படி, நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் 153 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டன.	இந்த நிதிக்கூற்றுக்கள் முன்னாள் கம்பனி செயலாளரின் கீழ் இருந்த கணக்காளரால் தயாரிக்கப்பட்டன. அந்த அறிக்கைகளை சரிபார்த்து சமர்ப்பிப்பதற்கு புதிய நிர்வாகத்திற்கு சிறிது காலமொன்று எடுக்கப்பட்டது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா 55,368,643 நட்டமொன்றாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நட்டம் ரூபா 61,022,721 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 5,654,078 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இம்முன்னேற்றத்திற்கு வருமானம் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

2.2 முக்கிய வருமான செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

- முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இணைந்த கம்பனிகளின் முதலீட்டு பெறுமதி ஒப்பிட்டாலில் ரூபா 74,868,750 ஆல் அதாவது 06 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
- கம்பனியின் முக்கிய வருமான மூலமான வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 10,157,927 ஆல் அதாவது 233 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

2.3 விகிதப் பகுப்பாய்வு

கம்பனியின் நடைமுறைச் சொத்து விகிதம் கம்பனியின் சாதகமான நிலைமையொன்றை பிரதிபலிக்கின்றது

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

2010 ஜூலை 14 இல் நிறுவப்பட்ட கம்பனி இது வரை எந்த செயல்பாட்டு நடவடிக்கைகளையும் தொடங்காதிருந்தும் மீளாய்வாண்டிலும் ரூபா .6,140,107 நிர்வாகச் செலவுகளைச் செய்திருந்ததுடன் அதில் ரூபா 3,690,227 ஆன தொகையொன்று பணிப்பாளர் சபை செலவாக இருந்தது.

இந்த காலத்தில் இக்கம்பனி எந்த செயல்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. கம்பனி ஸங்கா அசோக் லேலண்ட் பொது கம்பனியின் 41.77 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட கம்பனியாக ஒப்பந்தத்தின் ஏணை தரப்பினரான இந்தியாவின் அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு செயற்பாட்டைத் தொடங்குவதற்கு அல்லது அந்த கம்பனியின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஸங்கா லேலண்ட் கம்பனியின் முன்னைய நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. இந்த நிர்வாகச் செலவில் 60 சதவீதம் பணிப்பாளர் சபை செலவுக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்காக செலுத்தப்பட்டிருந்தன. இந்த செலவுகள் மேற்கொள்ளப்பட்டாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த செயற்பாட்டு நடவடிக்கையொன்றும் நடைபெறவில்லை.

கம்பனிக்கு மூலோபாய திட்டமொன்று மற்றும் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு சங்கத்தின் அரசியலமைப்பின் படி எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.